

உடனடி வெளியீட்டுக்காக

டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனின் வெள்ளப் பாதுகாப்பு திட்டப்பணிக்காக கணிசமான நிதியை கூட்டாண்மை அரசிடமிருந்து ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பெறுகிறது

இந்தத் திட்டப்பணிக்காக \$38 மில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்க கனடா அரசாங்கம் ஒப்புதல் அளிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 18, 2020) – இன்றைய தினம், உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்களுக்கான அமைச்சராகிய, மாண்புமிகு கேத்தரின் மெக்கென்னா அவர்கள், தமது பகுதி எம்.பி.க்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்களுடன் இணைந்து, ப்ராம்ப்ட்டன் நகரத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக \$38 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பெறுவதாக அறிவித்தார், இது நகரத்தின் ரிவர்வாக் திட்டத்தை நிதர்சனமாக்குவதற்கு இன்னும் ஒரு படி மேலே செல்வதற்காக உதவும்.

நகரத்தின் டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு திட்டப்பணி (*Downtown Brampton Flood Protection Project*) க்கான விண்ணப்பத்திற்கு கனடா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பேரிடர் குறைப்பு மற்றும் சுவீகரிப்பு நிதி (Disaster Mitigation and Adaptation Fund (DMAF)) யின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழாக, திட்டத்திற்கான வெற்றிகரமான பரிசீலனையைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய கூறுகளாக, டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் வழியாக, 600 மீட்டர் கான்கிரீட் கால்வாயை அகலப்படுத்துவது, பாலங்களை மாற்றுவது, சாலைகளை உயர்த்துவதை நோக்கமாக கொண்டிருக்கும். 1952 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தற்போதைய கால்வாயானது, எட்டோபிகோக் க்ரீக்-இன் கொள்திறன் அளவை அதிகரிக்க, அது அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்படும்; திட்டப்பகுதியில் உள்ள பாலங்கள் அதிக இடைவெளி கொண்ட தூண் கட்டமைப்புகள் அமைத்து, மாற்றப்படும் மற்றும் உயர்த்தப்பட்ட சாலைகள் நகர்ப்புறங்களில் வெள்ளம் பாய்வதைத் தடுக்கும்.

DMAF லிருந்து திட்டப்பணிக்கு கிடைக்கின்ற கூட்டாட்சி அரசின் நிதியானது, தகுதி வாய்ந்த திட்ட மொத்த செலவுகளில் 40 சதவீதம் வரை இருக்கும்; இப்படியான அதிகப்பட்ச கூட்டாட்சி அரசின் பங்களிப்பானது \$38,852,397 டாலராக இருக்கும்.

ரிவர்வாக் என்பது ஒரு மாற்றத்திற்கான ஒரு முயற்சியாகும்; இது ப்ராம்ப்ட்டன் நகரத்தின் பொருளாதார உட்பொதிவினை வெளிக்கொண்டுவரும். செப்டம்பர் 2020 இல், சுற்றுச்சூழல், போற்றிக்காத்தல் மற்றும் பூங்காக்களுக்கான அமைச்சகமானது, டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு சுற்றுச்சூழல் மீதான மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்தது; இது இப்பகுதியில் தற்போதுள்ள வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கும், தற்போது நடைமுறையில் உள்ள மாகாண திட்டமிடல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் ஒரு பொறியியல் தீர்வைக் கண்டறிந்தது.

ரிவர்வாக்கிற்கான ஒரு திறந்தவெளி திட்டமும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ரிவர்வாக் பகுதியின் நகர்ப்புற வடிவமைப்பு மாஸ்டர் திட்டம் என்பது திறந்தவெளிக்கான ஒரு மாஸ்டர் திட்டமாகும்; வெள்ள

உள்கட்டமைப்பிற்கு, பள்ளத்தாக்கின் போக்கில் இருக்கும் திறந்தவெளி அமைப்புக்கு அழகியல் உருவகம் கொடுப்பதற்கான கருத்துருக்களை உருவாக்கும்; செயல்பாடுமிக்க போக்குவரத்து வலையமைப்பின் ஒருங்கிணைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தை நிலைத்து இருக்கவைக்கும் தன்மை, பொது சுகாதார பிரச்சினைகள் மற்றும் திட்ட நிகழ்ச்சிகளுக்கான கருத்துக்களை உருவாக்கி ரிவர்வாக் -ற்கான ஒட்டுமொத்த காட்சிப்படுத்தலை செயல்வடிவாக்கும்.

ரிவர்வாக் பற்றி

டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பகுதியானது, வெள்ளப்பெருக்கு பாயக்கூடிய எட்டோபிக்கோக் க்ரீக் (Etobicoke Creek) சமவெளியில் அமைந்துள்ளது. ஆபத்துகளை சமாளிப்பதற்கான மாகாண நிர்வாக கொள்கைகள், அங்கு ஏற்படக்கூடிய வளர்ச்சியின் வகை மற்றும் அளவை, இன்னாள் வரை முன்னேறவிடாமல் கட்டுப்படுத்திவந்தன. ரிவர்வாக் என்பது வெள்ள அபாயங்களை அகற்றுவதற்கும், புதிய, நகர்ப்புற திறந்தவெளியை உருவாக்குதல் என இருவகை தீர்வுகள் கொண்ட திட்டமாகும். இது ப்ராம்ப்ட்டன் நகரத்தை புத்துயிர் பெறவும் ஆரோக்கியமானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும், நெகிழ்வானதாகவும் ஆக்க உதவும்.

இப்போது ஏற்படுகின்ற வெள்ள அபாயத்தை அகற்றுதல் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரத்திற்கான திட்டமிடல் மற்றும் மேம்பாடுத்தலுக்கான கட்டுப்பாடுகளை அகற்றுதல் மூலமாக, இந்த ரிவர்வாக் திட்டமானது இப்பகுதியை மறுஉருவம் கொடுக்கப்பட்ட எட்டோபிக்கோக் க்ரீக் என கற்பனைக் கண் கொண்டு பார்க்கிறது; இதில் பொதுமக்கள் சுற்றித்திரிவதற்கான இடங்கள் மற்றும் பூங்காக்களால் சூழப்பட்ட எட்டோபிக்கோக் க்ரீக் பள்ளத்தாக்கு நடைபாதை, மற்றும் ஒரு நெடிதான பாதை அமைப்பு ஆகியன அடக்கம். இது நகருக்கென சுமார் 3.6 மில்லியன் சதுர அடி குடியிருப்பு, வணிக மற்றும் சில்லறை விற்பனை வணிக பகுதிகள் அமைய வழிகோலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதில் 23,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 பில்லியன் டாலர் தாக்கத்தையும் கொண்டுவரும்.

ரிவர்வாக் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/riverwalk

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நகரத்தின் உட்பொதிந்துள்ள திறனை வெளிக்கொண்டு வருவதற்கு ப்ராம்ப்ட்டன் நகரம் உறுதியூண்டுள்ளது; மேலும் ஒரு பசுமை நகரமாக இருப்பதன் காரணமாக, வலுவானதாக, நெகிழ்தன்மை கொண்டதாக, மற்றும் நிலைத்து நிற்கவல்லதாக இருக்கிறது. கனடா அரசாங்கத்திடமிருந்து வரும் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாகும், ஏனெனில் இது உருமாற்றம் பெற்றுவருகின்ற ரிவர்வாக் திட்டப்பணியை நிஜத்தில் கொண்டு வருவதற்கு ஒரு படி மேலே நம்மை முன்னோக்கி நகரத்துவதோடு மட்டுமல்லாமல், நமது சமூகத்திற்கு புது சக்தியையும் கொடுக்கிறது; இது வெள்ளத்தைத் தணிப்பதற்காகவும், வளர்ச்சியை உருவாக்குவதற்காகவும், புதுமையான மற்றும் பயனுள்ள தீர்வினை அளித்து ப்ராம்ப்ட்டனை எந்த ஒரு வரைபடத்திலும் முன்னணியில் வைக்கும். அத்துடன்

வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி அனைவருக்கும் அனுபவிப்பதற்கான ஒரு பொது இடத்தை மேம்படுத்தும். ”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரமானது படைப்பாற்றல் கொண்ட, புதுமை படைக்கவல்ல, மற்றும் தொழில்முனைப்புக்கான சூழல் கொண்ட வாய்ப்புக்களால் சூழப்பட்ட, ஒரு துடிப்புமிக்க மற்றும் வளர்ந்து வரும் நகரமாகும். வெள்ள அபாயமானது பல வருடங்களாகவே ப்ராம்ப்ட்டன் நகரில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒரு தடையாக உள்ளது, இதற்கு நகரத்தின் வெள்ள பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தீர்வு கண்டுவிட்டோமேயானால், ரிவர்வாக் கட்டுமானத்தின் மூலமாக, குடியிருப்பாளர்களுக்கும் இங்கு வருகை தருபவர்களுக்கும், வருங்காலங்களில் அனுபவித்து மகிழ்வதற்கான இடங்களை உருவாக்குவதன் மூலம் நகரத்தை முன்னோக்கி நகர்த்த முடியும்.”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, தலைமை பொறுப்பு, பொதுப்பணி மற்றும் பொறியியல் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“கனடா அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் இந்த நிதியுதவியால், ப்ராம்ப்ட்டன் நகரத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நகர்ப்புற வளர்ச்சியையும் மேம்பாட்டையும் உருவாக்கி, இப்பகுதியில் முதலீட்டை ஈர்க்கவும் ஏதுவாக்கும். உருமாற்றம் உண்டாகும் வகையிலான ரிவர்வாக் திட்டப்பணிக்கான இந்த முனைப்பானது, நிலைத்து நிற்கவல்ல, ஆரோக்கியமான மற்றும் நெகிழ்வான தன்மை கொண்ட ஒரு நகரத்தை தொடர்ந்து கட்டமைக்க நம்மை அனுமதிக்கும், மேலும் அங்கு வசிக்கின்ற மற்றும் வருகை தருகின்ற அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான இடமாக ஆக்கும்.”

- பேட் ஃபொர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8, துணைத்தலைமை பொறுப்பு, பொதுப்பணி மற்றும் பொறியியல் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ரிவர்வாக் திட்டப்பணியானது, ஒரு பரவசமான முயற்சியாகும், இதில் நகர ஊழியர்கள் பல ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகின்றனர். இதற்கான நகர்வு, முன்னோக்கிப் பயணித்து பலனளிப்பது பரவசமூட்டுக்கிறது. நகரசபையின் முன்னுரிமைகளுக்கான நிபந்தனைகளுடன் ஒத்துப்போகின்ற இந்த, ரிவர்வாக் திட்டப்பணியானது, நகர்ப்புறத்திற்கு புதுசக்தியளிக்கின்ற மற்றும் புதிய முன்னேற்றங்களை ஆதரிக்கின்ற வகையிலானது; மற்றும் முழுமையான சமூகங்களை உருவாக்குகின்ற புதுமை படைக்கும் பகுதிகளில், ப்ராம்ப்ட்டனின் நிலையை வலுப்படுத்துவதற்கு உதவுகின்ற ஒரு மாற்றம் உருவாக்கும் முனைப்பு ஆகும்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“கடுமையான வானிலை நிகழ்வுகள் மற்றும் மாறிவரும் காலநிலை ஆகியவற்றால் முடுக்கிவிடப்படுகின்ற பேரழிவுகளுக்கான ஆபத்துக்களை சிறப்பாக மேலாளுகை செய்ய, ப்ராம்ப்ட்டன் போன்ற

சமுதாயங்களுக்கு கனடா அரசு உதவுகிறது. இந்த முக்கியமான திட்டமானது, டவுண்டவுன் மையப்பகுதியில் 31 ஹெக்டேர் பரப்பளவில் வெள்ளத்தில் அவ்வப்போது சிக்கியபடி வாழ்கின்ற 3,665 பேரின் தாக்குப்பிடிக்கும் தன்மையை மேம்படுத்துகிறது. எங்கள் பேரிடர் தணிப்பு மற்றும் சுவீகரிப்பு நிதியின் மூலமாக, குடியிருப்பாளர்கள், அவர்களது வீடுகள் மற்றும் உள்ளூர் வணிகங்களை பாதுகாக்கும் வகையில் ப்ராம்ப்ட்டன் நகருக்கு வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு கொடுத்தபடி உருமாற்றம் பெறச்செய்ய உதவுவதற்காக 38.8 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்கிறோம்.”

- உள்கட்டமைப்பு மற்றும் சமுதாயங்களுக்கான அமைச்சர், மாண்புமிகு கேத்தரீன் மெக்கென்னா

“டவுண்டவுன் பிராம்ப்ட்டன் வெள்ளப் பாதுகாப்புத் திட்டப்பணியின் மூலமாக, உள்கட்டமைப்பு மேம்பாடுகளைச் செய்வதற்காக ப்ராம்ப்ட்டன் நகரத்துடன் கூட்டுசேர்ந்ததில் கனடா அரசு பெருமதிம் கொள்கிறது. இப்படியான மேம்படுத்தல்கள் நமது குடியிருப்பாளர்களையும் வணிக உரிமையாளர்களையும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ப்ராம்ப்ட்டன் டவுண்டவுன் மையத்திற்கு புது சக்தியூட்டவும் மற்றும் உருமாற்றம் அடையவும் இது உதவும்.”

- சோனியா சித்து, ப்ராம்ப்ட்டன் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர்

“டோரொன்ட்டோ மற்றும் அதன் பிராந்திய பாதுகாப்பு ஆணையமானது, நமது அரசாங்க பங்களிகளுடன் சேர்ந்து டவுண்டவுன் மையத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதைக் குறைக்க, தொடர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறது; அதே நேரத்தில் எட்டோபிகோக் க்ரீக் (Etobicoke Creek) ற்கு புதுசக்தி அளித்து சுற்றுச்சூழல் நன்மைகளையும் வழங்குகிறது. டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் வெள்ளப் பாதுகாப்புத் திட்டத்திற்கு நிதி வழங்குவது என்பது ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள ரிவர்வாக் திட்டப்பணியை முடிப்பதற்கு ஒரு முக்கியமான படியாகும் - இது நகரத்திற்கும் அதன் குடியிருப்பாளர்களுக்கும் ஒரு உருமாற்றம் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகும்.”

- ஜென்னிஃபர் இன்னிஸ், இயக்குனர்கள் மன்ற தலைவர், டோரொன்ட்டோ மற்றும் அதன் பிராந்திய பாதுகாப்பு ஆணையம்.

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்..

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca